

புரட்சிக்கவி

[பில்கணியம் என்ற வடமொழி நூலைத் தழுவியது]

அகவல்

அரசன் அமைச்சர்பால் அறிவிக் கிள்றான்;
 'அழுத வல்லின் ஆசைக் கொருபேண்
 தமிழிலக் கியங்கள் தமிழிலக் கணங்கள்
 அமைவுற ஆய்ந்தாள்; அயல்மொழி பயின்றாள்;
 ஆர்ந்த ஒழுக்கநூல், நிதிநூல் அறிந்தாள்;
 அனைத்தும் உணர்ந்தா ளாயினும், அன்னாள்
 கவிதை புனையக் கற்றா வில்லை.
 மலரும், பாடும் வண்டும், தளிரும்,
 மலையும், கடலும், வாவியும், ஒடையும்,
 விண்ணனின் விரிவும், மண்ணின் வனப்பும்,
 மேலோர் மேனமையும், மெலிந்தோர் மெலிவும்
 தமிழின் அழுதக் தன்மையும், நன்மையும்,
 காலைஅம் பரிசியும், மாலை மதியமும்
 கண்ணையும் மனத்தையும் கவர்வன்; அதனால்
 என்மகள் அகத்தில் ஏழுந்த கவிதையைப்
 புறத்தில் பிறர்க்குப் புலப்படுத் துதற்குச்
 செய்யுள் இலக்கணம் தெரிதல் வேண்டுமாம்!
 ஏற்றாற் ஆசான் எங்குள்ளான?
 தோற்றிய வாறு சொல்க அமைச்சரோ!

என்சீர் விருத்தம்

தலைமை அமைச்சர் புகல்வாள்: 'எனதுமன்னா,
 சகலகளை வல்லவன்; இவ்வுலகோர் போற்றும்
 புலவன்; உயர்கவிஞர்; அவன்பேர் உதாரன்!
 புதல்விக்குத் தக்க உபாத்தியாயன் அன்னோன்.
 இவையிந்த நாட்டினிலே அவனை ஒப்பார்!
 எனினும், அவன் இவைபதும் ஏழுதும் வாய்ந்தோன்.
 குலமகளை அன்னவன்பால் கறக் கிட்டால்
 குறைவந்து சேர்ந்தாலும் சேர்தல் கூடும்!

ஆனாலும் நாளிதற்கோர் மார்க்கம் சொல்வேன்:
 அழுதவல்லவி உதாரனிடம் கற்கும் போது
 தேனிதழாள் தலைஅவனும், அவனைப் பெண்ணும்
 தெரிந்து கொள்ள முடியாமல் திரை விடுக்கி!

பானல்விழி மங்கையிடம் 'உதாரனுக்குப்
பார் வையில்லை குருட்' என்று சொல்லி வைக்க!
ஞானமுறும் உதாரணிடம் 'அழுத வல்லி
நவிருஷ்ட ரோகி' என எச்சரிக்கா'

தார்வேந்தன் இதுகேட்டான்; வியந்தான்! 'ஆம் ஆம்
தந்திரத்தால் ஆகாத தொன்றுமில்லை;
பேர்வாய்ந்த உதாரணப்போய் அழைப்பீர்' என்றான்.
பேச்சுவல்ல அமைச்சர்பலர் சென் நழைத்தார்.
தேர்வாய்ந்த புவிராஜன் போனே யந்தச்
செந்தமிழ்த்தின் கம்பராஜன் உதாரன் வந்தான்.
பார்வேந்தன் திகழி தினான்; உதாரன் கேட்டுப்
'எபந்தமிழ்க்குத் தொன்றுசெய்க்கடவோம்' என்றான்.

சிந்து எண்ணி

மன்னவன் ஆணைப்படி—கன்னி
மாடத்தைச் சேர்ந்ததொரு
பள்ளரும் குஞ்சோலை—நடுப்
பாங்கில் ஓர் பொன்மேடை!
அன்னதோர் மேடையிலே—திரை
ஆர்ந்த மறைவினிலே
மின்னொளி கேட்டிருப்பாள்—கவி
வேந்தன் உரைத்திடுவான்!

யாப்புமுறை உரைப்பான்—அணை
யாவும் உரைத்திடுவான்;
பாப்புனை தற்கான—அநு
பலம்பல புகல்வான்.
தீரப்புற அன்னவனும்—ஆசு
சித்திரம் நஸ்மதுரம்
சேரப்புற வித்தாரம்—எனும்
திங்கவிதை யணத்தும்.

கற்றுவர லானாள்—அது
கால பரியந்தம்
சற்றும் அவன் முகத்தை—அவள்
சந்திக்கவில்லை! விழி
அற்றவனைப் பார்த்தால்—ஒர்
அபசகுன மென்றே!
உற்றாதோர் நோயுடையாள்—என்
ருதாரனும் பார்த்ததில்லை!

இவ்விதம் நாட்கள் பலப்—பல
ஏகிட ஒர் தினத்தில்
வெவ்விழி வேலுடையாள்—அந்த
மேடையிற் காத்திருந்தாள்.

அவ்வம யந்தனிலே—வின்சு
அத்தனையும் ஒளியால்
கவ்வி உயர்ந்ததுபார்—இருட்
காட்டை அழித்த நிலா!

எண்சீர் விருத்தம்

அமுதவஸ்வி காத்திருந்த மேடை யண்டை
அழகியபூஞ் சோலையண்டை உதாரன் நின்றே,
இமையாது நோக்கினான் முழு நிலாவை!
இருவிழியால் தழுவினான்; மனத்தால் உண்டான்!
சுமை சுமையாய் உவப்பெடுக்க, உணர்வு வெள்ளம்
தூண்டிவிட ஆ ஆ ஆ என்றான்; வாணி
அமுதத்திட்டான் நற்கவிதை! மழைபோற் பெய்தான்!
அத்தனையும் கேட்டிருந்தான் அமுத வஸ்வி:

*நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நீலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்
கோலமுழு தும்காட்டி விட்டால் காதற்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
சோலையிலேவே பூத்தக்கனிப் பூவோ நீதான்!
சோக்கவெள்ளிப் பாற்றுமோ, அமுத ஊற்றோ!
காலைவந்த செம்பரிசு கடவில்முழிகிக்
கனவுமாரிக் குளிரடைந்த ஒளிப் பிழப்போ!

அந்தியிருளாற் கருகும் உலகு கண்டேன்!
அவ்வாறே வானகண்டேன்; திசைகள் கண்டேன்!
பிந்தியந்தக் காரிருள் தான் சிரித்ததுண்டோ?
பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்!
சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்
சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி
இந்தாவென் மேற்கொரு அன்னை வானில்
எழில் வாழ்வை சித்தரித்த வண்ணந்தானோ!

உணக்கானும் போதினிலே என் லுளத்தில்
ஊறில்வரும் உணர்ச்சியை எழுது தற்கு
நினைத்தானும் வார்த்தைகிடைத் திடுவ தில்லை
நித்திய தரித்திரராய் உழைத் துழைத்துத்
தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்
சிறிதுக்கழு தேடுங்கால், பானை ஆரக்
கனத்திருந்த வெண்சோறு கானும் இன்பம்
கவின்நிலவே உணக்கானும் இன்பம் தானோ!

உன்னை என திருவிழியாற் கானுகின்றேன்;
 ஒளிபெறுகின்றேன்; இருளை ஒதுக்கு கின்றேன்;
 இன்னைலைலாம் தவிர்க்கின்றேன்; களிகொள் கின்றேன்
 எரிவில்லை குளிர்கின்றேன் புறழும் உள்ளும்!
 அன்புள்ளம் பூஞுகின்றேன்; அதுவுமற்றி
 ஆகாயம் அளாவுமொரு காதல் கொண்டேன்!
 இன்பமெலும் பால்நுரையே! குளிர் விளக்கே!
 எனை இழந்தேன், உன்னெழுவில் கலந்த தாலே!

வேறு சிங்கு கண்ணி

இவ்வித மாக உதாரனும் — தன
 தின்குரலால் வென்ன விலாவையே
 தில்விய வர்ணனை பாடவே — செனி
 தேக்கிய கண்ணங் கருங்குபில்,
 'அவ்வறினுன் கவி வல்லவன் — விழி
 அற்றவ னாயின், நிலாவினை
 எவ்விதம் பார்த்தனன், பாடினன்? — இதில்
 எத்துக்கள் உள்ளெட'ன ஓடியே.

சாதுரியச் சொல் உதாரனை — அவன்
 தாமரைக் கண்ணொடும் கண்டன்!
 ஒதுமலைக் குலம்போலவே — அவன்
 ஒங்கிய தோள்களைக் கண்டன்!/
 'எதிது போன்று ரஸன்னழில் — குறை
 இன்றித் திருந்திய சீத்திரம்?
 சோதி நிலாவுக்கும் மாசுண்டாம் — இச்
 சுந்தரனோ கரை ஒன்றிலான்!'

என்று வியப்புடன் நின்றனன்; — அந்த
 ஏந்திமை தன்னெதிர் நின்றதைத்
 தன்னிகரற்ற உதாரனும் — கண்டு
 தன்னை மறந்த வளாகியே
 'என்ன வியப்பது? வாளிலே — இருந்
 திட்டதோர் மாமதி மங்கையாய்
 என்னதிரே வந்து வாய்த்ததோ? — புவிக்
 கேதிது போலொரு தன்னளி!

மின்னற் குலத்தில் வினைந்ததோ? — வான்
 வில்லிற் குலத்திற் பிறந்ததோ?
 கண்ணற் றமிழ்க்கவி வாணரன் — உளக்
 கற்பனையே உருப் பெற்றதோ?
 பொன்னின் உருக்கிற் பொலிந்த தா? — ஒரு
 பூங்கொடியோ? மலர்க் கூட்டமோ?
 என்று நினைத்த உதாரன்தான் — 'நீ
 யார்?' என்று ஓரிஉரை போக்கினான்.

'அழுதவல்லி யன்றோ!' என்றாள் — 'அந்த அமைச்சனும் முடிவேந்தனும் நமைப் பரித்திடும் எண்ணத்தால் — உணை நாட்டம் இல்லாதவன் என்றனர்! சமுச்சயப்பட நீஇன்று — மதி தரிசன மதைப் பாடினை! கமலங்கள் எனும் கண்ணுடன் — உணைக் காணப் பெற்றதென் கண்' என்றாள்.

எண்சீர் விருத்தம்

'இன்னொன்று கேளாயோ அழுதவல்லி!
என்னிடத்தில் உன்தந்தை 'என் மகட்கு
முன்னொன்று தீவினையான் பெருநோய் வந்து
முண்டதெ' எச் சொல்லி வைத்தான்! அதனால்வன்றோ
மின்னன்று பெண்வென்று புவியில் வந்து
விளைந்ததுபோல் விளைந்தஉன தழுகுமேனி
இன்றுவரை நான்பார்க்க எண்ணவில்லை'
என்றுரைத்தான், வியப்புடையான் இன்னுஞ் சொல்வான்

'காரிருளால் குரியன்தான் மறைவ துண்டோ?
கறைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ?
பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மையாமோ?
பிறர்குழ்ச்சி செந்தமிழை அழிப்பதுண்டோ?
நேர்இருத்தித் தீர்ப்புறரத்துச் சிறையிற் போட்டால்
நிறைதொழிலா எர்க்குணர்வு மறைந்து போமோ?
சிரழகே! தீந்தமிழே! உணைன் கண்ணைத்
திரையிட்டு மறைத்தார்கள்!' என்று சொன்னான்.

பஃறாடை வெண்பா

'வானத்தை வெண்ணிலா வந்து தழுவுவதும்
மோனத் திருக்கும் முதிர்சோலை மெய்சிலர்க்க

ஆண்தத் தென்றல்வந் தாராத் தழுவுவதும்
நாணோக்கி தோக்கி நவிதினைக் காணாயோ?

சித்திரித்த ஆணழகே, சென்றுபடர் மூல்லையினைக்
கத்திரித்தல் இன்றிக் கரந்தழுவும் மாமரமும்,

சத்தமிட்ட வண்டு தடாகத்தின் அல்லியினை
முத்தமிட்டுத் தென்குடிக்கும் நல்ல முடிவும்,

உனர்வுதனை உண்டாக்க வில்லையோ உன்பால்?
தன்வைத்தான் வீசுகின்றான் சந்திரனும் என்மேல்!

குணமுள்ளார், கொஞ்சவரும் கோதையரைக் காதற்
பிணமாக்கித் தாங்கள் பிழையுக்க நினைப்பாரோ?

என்றுதன் காதல் ஏரிதழுகுக் காற்றாமல்
சென்றுதன் தஞ்சம் தெரிவித்தான் சேல்லிழியான்!

‘நன்று மட்டமயிலே? நான் பசியால் வாடுகின்றேன்;
குன்றுபோல் அன்னம் குவித்திருக்கு தென்னெதிரில்!

உண்ணமுடியாதே ஊராள்ளோன் கூர்வாளும்
வண்ணமுடிச் செல்லாக்கும் வந்து மறிக்குதடி!

எண்ணாக் கடலில் எழுங்காதல் நீளவைதான்
உண்ணும் மனிக்குளத்தில் ஓடிக் கலக்காமல்

நால்வருணங்கள்விதித்தார் நாட்டார்கள்; அன்னவற்றில்
மேல்வருணம் கோல்வகொண்டு மேதினியை ஆள்வருணம்

நீயன்றோ பெண்ணே! நினைப்பை அகற்றிவிடு
நாயென்றே எண்ணிஎனை நத்தாமல் நின்றுவிடு!

வேல்விழியால் என்றன் விலாப்புறத்தைக் கொந்தாதே
பால்போல் மொழியால் பதைக்கழயிர் வாங்காதே

கண்ணாடிக் கண்ணத்தைக் காட்டிஎன் உள்ளத்தைப்
புண்ணாக்கிப் போடாதே; போபோ மறைந்துவிடு!

காதல் நெருப்பால் கடலுண்மேல் தாவிடுவேன்
சாதினும் சங்கிலின் தாளைப் பிணித்ததடி!

பாளைச் சிரிப்பில்நான் இன்று பதறிவிட்டால்
நாளைக்கு வேந்தனைனும் நச்சரவுக் கென்செய்வேன்?

கொஞ்ச தமிழ்த்தென் குடித்துவிட அட்டியில்லை
அஞ்சல் தஞ்சாவை பேதுமையன் றோஅணங்கே?

ஆணிப்பொன் மேனி அதில்கிடக்கும் நல்லொளியைக்
காணிக்கை நீலைத்தால் காப்பரசர் வாராரோ?

பட்டாளச் சக்ரவர் திடி பார்த்தாலும் உன்சிரிப்புக்
கட்டாணி முத்துக்குக் காவில்லிழ மாட்டாரோ?

என்றழுதான் விம்மி இளையான், கவியரசன்.
குன்றும் இரங்கும்! கொடும்பாம்பும் நெஞ்சினகும்!

ஏழையரைக் கொல்ல எதிரிருந்து பார்த்திருப்போர்
பாழான நெஞ்சம் சிலசமயம் பாத்திரங்கும்!

சித்தம் துடிக்கின்ற சேயின் நிலைமைக்கு
ரத்தவெறி கொண்டலையும் நால்வருணம் ஏனிரங்கும்?

ரத்தவெறி கொண்டலையும் ராசன்மனம் ஏவீரங்கும்?
அத்தருணம் அந்த அழுதவல்லி ஏது சொல்வாள்:

*வாளை உருவிவந்து மன்னன் எனதுடலை
நாளையே வெட்டி நடுக்கடலில் போட்டும்,

காளையுன் கைகள் எனைக் காவாமல் போகட்டும்,
தாளை அடைந்துஇத் தையல்லன்னம் மாறாதே!

ஆதரவு காட்டாமல் ஓய! எனை விடுத்தால்
பாதரஸ்கு போறுவிற்றன் பாதம் தொடர்வதன்றி,

வேறு கதியறியேன்; வேந்தன் சதுரவருணம்
சிறுமனளில் இந்தசூடல் தீர்ந்தபின்னும் சிறிடுமோ?

ஆரத்தழுவி அடுத்தவினா டிக்குள் உயிர்
தீரவரும் எனி இரும் தென்போல் வரவேற்பேன்!

அன்றியும்னன் காதல் அழுதே! நமதுள்ளம்
ஒன்றுபட்ட பின்னர் உயர்வென்ன தாழ்வென்ன?

நாட்டின் இளவரசி நான்ஒருத்தி! ஆதலினால்
கோட்டை அரசன்எனைக் கொல்வதற்குச் சட்டமில்லை!

கோல்வேந்தன் என்காதற் கொள்றுவனைக் கொல்லவந்தால்,
சேல்விழியாள் யான்எனது செல்வாக்கால் காந்திடுவேன்!

சாதிஉயர் வென்றும் தனத்தால் உயர்வென்றும்,
போதாக் குறைக்குப் பொதுத்தொழிலா ஸர்சமுகம்

மெத்த இனிவென்றும், மிகுபெரும்ப லோரைஸ்லாம்
கத்தி முனைகாட்டிக் காலமெல்லாம் ஏத்துவரும்

பாவி களைத்திருத்தப் பாவலனே நம்மிருவர்
ஆவி களையேனும் அர்ப்பணம்செய் வோம்! இதனை

நெஞ்சார உன்மேலே நேரிமூயாள் கொண்டுள்ள
மிஞ்சகிள்ற காதலின்மேல் ஆணையிட்டு விள்ளுகின்றேன்!

இன்னும் என்ன?' என்றாள் உதாரன் விரைந்தோடி
அன்னத்தைத் தூக்கியே ஆரத் தழுவினான்.

இன்புலகில் இருவர்களும் நாள் கழித்தார்.
இன்பொருநாள் அந்தப் பெருமாட்டி அங்கமெலம்

மாறுபடக் கண்டு மனம் பதறித் தோழியர்கள்
வேறு வழியின்றி வேந்தனிடம் ஒழியே

'மன்னவனே! உன் அருளை மங்கை அழுதவல்லி
தன்னை உதாரனுக்குத் தத்தம் புரிந்தாளோ,

காதல்லனும் இன்பக் கடலில் குளித்துவிட்ட
மாதிரியாய்த் தோன்றுகிறாள். மற்றிதனை மேன்மைச்

சமூகத்தில் விண்ணப்பம் சாதித்தோம்' என்றார்.
அமைதி யுடைய அரசன் அதன்மன்மை

கண்டறிய வேண்டுமென்று கண்வினகமாடத்தருகே
அண்டியிருந்தான்இரவில் ஆரும் அறியாமல்!

வந்த உதாரன்மழில் மங்கைக்கு கைலாகு
தந்து, தமிழில் தனிக்காதலைக் கலந்து

பேசினதும், காத்திருந்த பெண்ணரசி வேல்விழியை
வீசினதும், முத்தம் விளைத்த நடைமுறையும்

கண்டான் அரசன்! கடுகுடுத்தான்! ஆயிரந்தேன்
மண்ணடயிலே மாட்டியது போல மனமுள்ளது

மாளிகைக்குச் சென்றான் மறுநாள் விடியிலே
வாளில் விஷம்பூசி வைத்திருக்கச் சொல்லிவிட்டுச்

சேவகரைச் சீக்கிரம் உதாரண இழுத்துவர
ஏவினான். அவ்வா நிழுத்துவந்தார வேந்தனிடம்.

இச்சேதி ஊரில் எவரும் அறிந்தார்கள்;
அச்சமயம் எல்லாரும் அங்குவந்து கூடிவிட்டார்.

ஆர்ந்த கவியின் அரசனுயிர் இன்றோடு
தீர்ந்ததோ என்று திடுக்கிட்டார் எல்லாரும்.

சடற்ற நற்கவிஞன் இந்திலைமை, அக்கண்ணி
மாடத்தில் உள்ளனமில் மங்கைக்கும் எட்டியதாம்.

அங்கே உதாரனிடம் மன்னன் உரைக்கின்றான்,
சிங்கா தனத்திலே சேர்ந்து:

‘கொற்றவன் பெற்ற குலக்கொடியைக் கவி
கற்க உண்பால் விடுத்தேன்—அட!

நற்றம் புரிந்தனையா இல்லையா இதை
மட்டும் உரைத்து விடு!

வெற்றி எட்டுத்திக்கும் முற்றிலுமே சென்று
மேவிட ஆஸ்பவன் நான் — அட

இற்றைக்கு நின்தனை அற்றது! மற்றென்னை
என்னென்று தானினைத்தாய்?

வாள்பிடித்தே புவி ஆளுமிராசர் என்
தான்பிடித்தே கிடப்பார்! — அட
ஆஸ் பிடித்தால் பிடி ஒன்றிருப்பாய் என்ன
ஆனவுமோ உள்க்கு?

மீள்வதற்கோ இந்தத் திளம் புரிந்தனை
வெல்லக் குகுந்தவனோ?—இல்லை!

மாள்வதற்கே இன்று மாள்வதற்கே’ என்று
மன்னன் உரைத்திட வே.

'மாமயில் கண்டு மகிழ்ந்தாடும் முகில்
வார்க்கும் மழைநாடா! — குற்றம்
ஆம்ளன்று நீயுரைத் தால்குற்றமே! குற்றம்
அன்றெனில் அவ்விதமே!
கோமகள் என்னைக் குறையிரந்தாள் அவள்
கொள்ளள வனப்பினிலே — எனைக்
காமனும் தள்ளிடக் காலிடறிற்றுக்
கவிழ்ந்தவண்ணாம் வீழ்ந் தேன்!

பழகும் இருட்டினில் நானிருந்தேன் எதிர்
பால் நில வாயிரம்போல் — அவள்
அழுக வெளிச்சம் அடித்த தென்மேல்
அடியேன் செய்த தொன்று மில்லை.
பிழைபுரிந்தே னென்று தண்டனை போடுமுன்
பெற்று வளர்த்த உன்றன்
இழைபுரிச் சிற்றிடை அழுதவள்ளிக் குள்ள
இன்னல் மறப்ப துண்டோ?'

நொன்றி சிர்து

கவிஞர் இவ்வாறு ரூரைத்தான் — புவி
காப்பவன் இடியெனைக் கணன் ரூரைப்பான்:
'குவிந்த உன்சதையைப் — பல
கூறிட்டு நிரிதினைக் கொடுத்திடுவேன்.
தவந்தனில் ஈன்ற என்பெண்—மனம்
தாங்குவ தில்லையெனிற் கவலை மில்லை!
நவிலுமுன் பெரும் பிழைக்கே — தக்க
ராச தண்டனை யுண்டு! மாற்ற முண்டோ?

அரசனின் புதல்வி அவள் — எனில்
அயலவ னிடம்மனம் அடைது லுண்டோ?
சரச நிலையிலிருந்தீர் — அந்தத்
தையலும் நீயும், அத் தருணமதில்
இருவிழி யாற் பார்த்தேன! — அறி
விலி, உன்தொரு குடி அடியோடே
விரைவில்லன் ஆட்சி பிலே — ஒரு
வேர்இன்றிப் பெயர்த்திட விதித்துவிட்டேன்!"

'கொலைஞர்கள் வருக' என்றான் — அவன்
கூப்பிடு முன் வந்து கூடிவிட்டார்
'சிலையிடை இவனை வைத்தே — சிரச்
சேதம் புரிக' எனக் கெப்பிடு முனம்
மலையினைப் பின்திடும் ஓர் — சத்தம்
வந்தது! வந்தனன் அழுதவல்லி!
'இலை உனக் கதிகாரம் — அந்த
எழி லுடையான் பிழை இழைக்க வில்லை.

ஒருவனும் ஒருத்தியுமாய் — மனம்
உவந்திடில் பிழையியன உறைப்பதுண்டோ?
அரசென ஒரு சாதி — அதற்
கய்வெலை வேறொரு சாதியுண்டோ?
கரிசன நால் வருணம் — தனைக்
காத்திடும் கருத்தெனில், இலக்கணந் தான்
தரும்படி அவனை இங்கே — நீ
தருவித்த வகையது சரிதா னோ?

என்மனம் காதவளைச் — சென்
நிமுத்தபின் னேஅவன் இணங்கின தால்
அன்னவன் பிழையல் னாம்! அதற்
கணங்கெவைத் தண்டித்தல் முறையெனினும்,
மன்னநின் ஒருமகள் நான் — எனை
வருத்திட உனக்கதி காரமில்லவ!
உன்குடிக் கூறிவைத் தான் — எனில்
ஊர்மக்கள் இடமாதை உரைத்தல் கடன்!

என்றபற் பல வார்த்தை—வான்
இடியென உரைத்துமின் வென நகைத்தே
முன்னின்ற கொவைஞர் வசம்—நின்ற
முழுதுணர் கவிஞராந்த—தன் துயிரை
மெண்மலர்க் கரத்தாலே—சென்று
மீட்டனள் வெடுக்கெனாந் தாட்டி கத்தால்.
மன்னவன் இருவிழியும் — பொறி
வழங்கிட எழுந்தனன்; மொழிந்திடுவான்:

கும்மி

• நாயை இழுத்துப் புறம் விடுப்பீர்—கெட்ட.
நாவை அறுத்துக் கொலைக்கு முன்னே!—இந்தப்
பேயினை நான் பெற்ற பெண்ணைவே சொல்லும்
பேச்சை மறந்திடச் சொல்லிடுவீர்!—என்
தூய குடிக்கொரு தோஷத்தையே தந்த
துட்டச் சிறுக்கியைக் காலற்சிறை—தன்னில்
போய் அடைப்பீர்! அந்தப் பொய்யனை ஊரெதிர்
போட்டுக் கொலை செய்யக் கூட்டிச் செல்வீர்!

என்றுரைத்தான். இருசேவகர்கள்—அந்த
ஏந்திழை அண்டை நெருங் சிவிட்டார்!—அயல்
நின்ற கொலைஞர். உதாரனை யும்'நட
நீன் ற ரத்தினர்! அச்சமயம்—அந்த
மன்றி விருந்தலூர் மந்திரிதான்—முடி
மன்னனை நோக்கி யுரைத்திடுவான்—நீதி
அன்றிது மங்கைக் கிழைத்திருக்கும் தண்டம்;
அன்ன து நீக்கி யருள்க் என்றான்.

என்சீர் விருத்தம்

‘காதலனைக் கொலைக்களத்துக் கனுப்பக் கண்டுங்
கண்ணியென மன்னிக்கக் கேட்டுக்கொண்ட
நீதி நன்று மந்திரியோ! அவன் இறந்தால்
நிலைத்திடும்என் உயிரெணவும் நினைத்து விட்டாய்!
சாதல்னில் இருவருமே சாகல் வேண்டும்.
தவிர்வதெனில் இருவருமே தவிர்தல் வேண்டும்;
இதுகவில் விரண்டி வெண்று மன்னன்வாய்!
உயிர்நாமக்கு வெஸ்வமல்ல! என்றான் மங்கை.

என் ஆணை மறுப்பேரோ சபையிலுள்ளீர்!
இசைகிடந்த எங்செங்கோல் தன்னை வேற்றார்
பின்நானும் படிசம்மா இருப்பதுண்டோ?
பிழைப்புரிந்தால் சுகியேண்நான்! உறுதி கண்டார்
என் ஆணை! என் ஆணை!! உதார னோடே
எதிரிலுறும் அழுதவல்லி இருவர் தம்மைக்
கண்மீதி வேகிடத்திக் கொலைசெய்விர்கள்
கடிதுசெல்லீர்! கடிதுசெல்லீர்!! என்றான் மன்னன்.

அவையினிலே அசைவில்லை பேச்சுமில்லை;
அச்சடித்த பதுமைகள்போல் இருந்தார் யாரும்!
சுலையறிந்த பிறகுணவின் சுகம்சொல்வார் போல்
தோகையவன் ‘என்காதல் துரையே கேளாய்!
எலவழும்நூமைப் பிரிக்கவில்லை; இன்பம் கண்டேம்;
இறப்பதிலும் ஒன்றானோம்! அநீதி செய்த
நலவழுடைய மன்னனுக்கு நாட்டு மக்கள்
நற்பாடம் கற்பியா திருப்பதில்லை.

இருந்திங்கே அநீதியிடை வாழ வேண்டாம்
இறப்புலகில் இடையரா இன்பங் கொள்வோம்!
பருந்தும், கண்மூடாத நரியும் நாயும்,
பலிபீட வரிசைகளும் கொடுவாள் கட்டும்
பொருந்தட்டும்; கொலைசெய்யும் எதேசை மன்னன்
பொருந்தட்டும்; பொதுமக்கள் ரத்தச் சேற்றை
அருந்தட்டும்! என்றாள் காதலர்கள் சென்றார்!
அதன்பிறகு நடந்தவற்றை அறிவிக் கிண்஠ேன்:

கொலைக்களத்தில் கொலைஞர் கலும் அதிகாரங்கள்
கொண்டவரும் காதலரும் ஓர்பால் நின்றார்;
அலைகடல்போல் நாட்டார்கள் வீடு பூட்டி
அணைவருமே வந்திருந்தார் உதார ஊக்கும்
சிலைக்குநிகர் மங்கைக்கும் ‘கடைசியாகச்
சிலபேச்சுப் பேசிடுக’ என்று சொல்லித்
தலைப்பாகை அதிகாரி விடைத்தந் திட்டான்;
மிக்காலின் சாங்களிடை முழுக்கஞ் செய்வான்;

பேரன்பு கொண்டவரே, பெரியோ ரே, என்
 பெற்றாய் மாரே, நல் இளஞ்சிங் கங்காள்!
 நீரோடை நிலங்கிழிக்க, நெடும் ரங்கள்
 நிறைந்துபெருங் காடாக்க, பெருவி லங்கு
 தேரோடி வாழ்ந்திருக்கப் பருக்கைக் கல்லின்
 நெடுங்குண்றில் பிலன்சேரப், பாம்புக்கூட்டம்
 போராடும் பாழ்நிலத்தை அந்த நாளில்
 புதுக்கியவர் யார்? அழகு நகருண் டாக்கி!

சிற்றாரும், வரப்பெடுத்த வயலும், ஆறு
 தேக்கியநல் வாய்க்காலும், வகைப் படுத்தி
 நெற்சேர உழுதுழுது பயன்வி ணைக்கும்
 நிறையுழைப்புத் தோள்களொம் எவரின்தோள்கள்?
 கற்பின்நது மலைபினாந்து கனிகள் வெட்டிக்
 கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்களே?
 பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப்
 போய்ன்டுக்க அடக்கியறுச் செவரின் முச்ச?

அக்கால உலகிருட்டைத் தலைகி மூக்கி
 அழியதாய் வசதியதாய்ச் செய்து தந்தார்!
 இக்கால நால்வருணம் அன்றி ருந்தால்
 இருட்டுக்கு முன்னேற்றம் ஆல தன்றிப்
 புக்கபயன் உண்டாமோ? பொழுது தோறும்
 புன வுக்கும் அனலுக்கும் சேற்றி னுக்கும்
 கக்கும்விலைப் பாம்பிலூக்கும் பிலத்தி னுக்கும்,
 கடும்பசிக்கும் இடையறா நோய்க் ஞக்கும்,

பலியாகிக் கால்கைகள் உடல்கள் சிந்தம்
 பச்சைரத்தம் பரிமாறி இந்த நாட்டைச்
 சலியாத வருவாயும் உடைய தாகத்
 தந்ததெவர்? அவரெல்லாம் இந்த நேரம்
 எவியாக முயலாக இருக்கின்றார்கள்!
 ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டோன்
 புவிவேஷம் போடுகின்றான்! பொதுமக் கட்குப்
 புல்லவை மதிப்பேறும் தருகின்றானா?

அரசனுக்கும் எனக்குமொரு வழக்குண் டாக
 அவ்வழக்கைப் பொதுமக்கள் தீர்ப்ப தேதான்
 சரியென்றேன்; ஒப்பவில்லை! இவனும் நானும்
 சாலதென்றே தீர்ப்பளித்தான்; சால வந்தோம்!
 ஒருமணிதன் தேவைக்கே இந்தத் தேசம்
 உண்டென்றால், அத்தேசம் ஒழிதல் நன்றாம்!
 இருவர் இதோ சாகின்றோய்! நானை நீங்கள்
 இருப்பதுமைய் என்றெண்ணியிருக்கின்றீர்கள்!

தன்மகனுக் கெளை அழைத்துக் கவிதை சொல்லித்
 தரச் சொள்ளான், அவ்வாறு தருங்கா விந்தப்
 பொன்மகனும் எனைக்காதல் எந்தி ரத்கால்
 புலண்மாற்றிப் போட்டுவிட்டாள்; ஒப்பி விட்டேன்!
 என்றயிருக் கழவில்லை! அந்தோ! என்றஞ்
 எழுதாத சித்திரம்போல் இருக்கு மிந்த
 மன்னுடல்வெட்டப்படுமோர் மாப ழிக்கு
 மன்னுடுக்கங் கொள்ளுகின்றேன்! இன்னும் கேள்வீர்;

'தமிழ்றிந்த தால் வேந்தன் எனை அழைத்தான்
 தமிழ்க்கவியென் ரெனை அவனும் காத வித்தாள்!
 அமுதென்று சொல்லுவிந்தத் தமிழ், என் சாவி
 அழிவதற்குக் காரணமாயிருந்த தென்று
 சமுதாயம் நினைத்திடுமோ? ஜைகோ! என்
 தாய் மொழிக்குப் பழி வந்தால் சகிப்ப துண்டோ?
 உமைஷன்று வேண்டுகின்றேன் மாசில் லாத
 உயர்தமிழூ உயிர்என்று போற்று மின்கள்!

அரசனுக்குப் பின்னிந்தத் தூய நாட்டை
 ஆனுதற்குப் பிறந்த ஒரு பெண்ணைக் கொல்ல
 அரசனுக்கோ அதிகாரம் யங்க ஞக்கோ?
 அவ்வரசன் சட்டத்தை அவம தித்தான்!
 சிரம் அறுதல் வேந்தனுக்குப் பொழுது போக்கும்
 சிறியகதை! நமக்கெல்லாம் உயிரின வாதை!
 அரசன்மகள் தன் நாளில் குடிகட் கெல்லாம்
 ஆனுரிமை பொதுவாகக் நினைத்தி குந்தாள்!

ஜைகோ சாகின்றாள்! அவளைக் காப்பீர்!
 அழகிய என் திருநாடே! அன்புநாடே!
 வையகத்தில் உள் பெருமை தன்னை நல்ல
 மனிநதியை, உயா குன்றைத், தேனை அள்ளிப்
 பெய்யநறுஞ் சோலையினைத், தமிழாற் பாடும்
 பேராவல் தீர்த்ததில்லை! அப்பெர ராவல்
 மெய்யிதயம் அறுபடவும், அவ்வரத்த
 வெள்ளந்தான் வெள்ப்படவும் திரு மன்றோ?

வாழியன் நன்னாடு பொன்னாடாக!
 வாழியநற் பெருமக்கள் உரிமை வாய்ந்தே
 வீழியபோய் மன்னிடத்தேயே விண்வீழ் கொள்ளி
 வீழ்வதுபோல் தனித்தானும் கொடிய ஆட்சி!
 ஏழையனேன் கடைசிமுறை வணக்கம் செய்தேன்!
 என் பெரியீர், அன்னையீர் ஏகு சின்றேன்!
 ஆழ்க என்றான் குருதியெல்லாம் அன்பு நாட்டில்
 ஆழ்க' என்றான்! தலை குனிந்தான் குத்தியின் கீழ்

படிகத்தைப் பாலாமி ஷேகம் செய்து
 பார்ப்பதுபோல அழுதவல்லி கண்ணீர் வெள்ளம்
 அடிசோர்தல் கண்டார்கள் அங்கி ருந்தோர்
 ஆவென்று கதறினான்! 'அன்பு செய்தோர்
 படிமீது வாழாரோ?' என்று சொல்லிப்
 பதைபதைத்தான்! இதுகேட்ட தேச மக்கள்
 கொடிதென்றார்! கொடுவானைப் பறித்தார்; அந்தக்
 கொலையாளர் உயர்த்தப்ப ஒட வானார்!

கவி ஞாக்ஞம் காதலிக்ஞம் மீட்சி தந்தார்!
 காவலன்பால் தூதொன்று போகச் சொன்னார்;
 'புலியாட்சி தனிகள்க்குத் தாரோம் என்று
 போயுரைப்பாய்' என்றார்கள்! போகா முன்பே,
 செவியினிலே ஏறிற்றுப், போனான் வேந்தன்!
 செல்வமெலாம் உரிமையெலாம் நாட்டா ருக்கே
 நவையின்றி யெய்துதற்குச் சட்டம் செய்தார்!
 நவிவில்லை! நலமெல்லாம் வாய்ந்த தங்கே!

